

S.No. 5988 T

16 SACFA 3

(For candidates admitted from 2016-17 onwards)

B.Sc. DEGREE EXAMINATION, APRIL 2022.

Part III — Allied

FINANCIAL ACCOUNTING III — FUNDAMENTALS OF
CORPORATE ACCOUNTING

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20)

Answer ALL questions.

1. பங்கு மூலதனம் என்றால் என்ன?
What is share capital?
2. பங்குகளை பறிமுதல் செய்தல் என்றால் என்ன?
What do you mean by forfeiture of shares?
3. கடன் பத்திரம் என்றால் என்ன?
What is debenture?
4. மீட்டுக் கொள்ளக்கூடிய முன்னுரிமைப் பங்கு என்றால் என்ன?
What is redeemable preference shares?
5. கடன் பத்திரத்தின் வகைகள் தருக.
Classify debentures.
6. மூலதன லாபதிற்கு எடுத்துக்காட்டு தருக.
Give examples for capital profits.
7. நேர விகிதத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
Give examples for time ratio.
8. விற்பனை விகிதம் என்றால் என்ன?
What is sales ratio?

9. லாப நஷ்டக் கணக்கில் சேர்க்கக்கூடிய பரிவர்த்தனை இரண்டினை எழுதுக.

Mention any two items included in the P and L A/c.

10. தேய்மானத்தின் வகைகள் தருக.

Mention the types of depreciation.

SECTION B — (5 × 5 = 25)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (அ) அழைப்பு நிலுவைத் தொகைக்கு மாதிரி முதற்குறிப்பேடு பதிவுகளைத் தருக.

Give model journal entries for calls-in-arrears.

Or

- (ஆ) 'A' லிமிடெட் சாதாரண பங்கு ஒன்றிற்கு ரூ. 100 வீதம், அங்கீகரிக்கப்பட்ட முதலான 2000 பங்கு வெளியிட்டது 10% ல் முனைமத்தில் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பத்தின் போது - பங்கு ஒன்றிற்கு ரூ. 25

ஒதுக்கீட்டின் போது - ரூ. 35 (முனைமம் உள்ளடக்கம்)

முதல் அழைப்பு - ரூ. 20

இறுதி அழைப்பு - ரூ. 30

1800 பங்குகள் விண்ணப்பித்து ஒதுக்கப்பட்டன. அனைத்து ரூபாயும் பெறப்பட்டன ஆனால் முதல் மற்றும் இறுதி அழைப்பாக 200 பங்குகள் ரூ. என்பவரால் மற்றும் பெறப்படவில்லை. அந்த பங்குகள் நிராகரிக்கப்பட்டன முதற்குறிப்பேடு பதிவுகள் தருக.

'A' ltd issued 2000 shares of ₹ 100 each at a premium of 10% payable as follows :

₹ 25 on application, ₹ 35 on allotment (including premium)
₹ 20 on first call, ₹ 30 on final call.

1800 shares were applied for and allotted all the money were received with the exception of first and final calls on 200 shares held by Raghu. These shares were forfeited. Give journal entries.

12. (அ) 'A' லிமிடெட் அதன் பங்கு மூலதனத்தின் ஒரு பகுதியை 5000 மீட்டெடுக்கக்கூடிய முன்னுரிமை பங்குகள் 100 ரூபாயாக கொண்டுள்ளது. பங்குகள் மீட்பிற்காக காரணமாக மாறியபோது, தலா 10 ரூபாயின் சமமான பங்கு பங்குகளின் புதிய வெளியீட்டில் இருந்து முழுத்தொகையும் மீட்டெடுக்கப்படும் என்று நிறுவனம் முடிவு செய்தது. முதற்குறிப்பேடு பதிவுகள் தருக.

A Ltd has part of its share capital as 5000 redeemable preference shares of ₹ 100 each. When the shares become due for redemption, the company decided that the whole amount will be redeemed out of a fresh issue of equal amount of equity shares of ₹ 10 each. Pass journal entries.

Or

(ஆ) இருப்புநிலை அறிக்கை, 31.12.97.

பொறுப்புகள் :	ரூ.	சொத்துக்கள்	ரூ.
50,000 சாதாரணப் பங்குகள்	5,00,000	இதர சொத்துக்கள்	9,20,000
ரூ. 10 முழுவதும் செலுத்தப்பட்டது		வங்கி இருப்பு	6,00,000
4,000 திரும்பப் பெறக்கூடிய முன்னுரிமை பங்கு ரூ. 100 முழுவதும் செலுத்தப்பட்டது	4,00,000		
வாப நஷ்ட கணக்கு	5,20,000		
கடன் வழங்குநர்	1,00,000		
	<u>15,20,000</u>		<u>15,20,000</u>

மேற்கூறிய தேதியில் முன்னுரிமைப் பங்குகள் 10% முனைமத்தில் திரும்பப் பெறப்பட்டன. முதற்குறிப்பேடு பதிவு தருக.

Balance sheet as on 31.12.97.

Liabilities	₹	Assets	₹
Share capital :		Sundry assets	9,20,000
50,000 equity shares of ₹ 10 each fully paid	5,00,000	Bank balance	6,00,000
4,000 redeemable pref. shares of ₹ 100 each fully paid	4,00,000		
P and L A/c	5,20,000		
Creditors	1,00,000		
	<u>15,20,000</u>		<u>15,20,000</u>

On the above date, the preference shares were redeemed at a premium of 10%. Pass journal entries.

13. (அ) கடன் பத்திரத்தின் வகைகளை எழுதுக.

Classify the different types of debentures.

Or

(ஆ) முதற்குறிப்பேடு குறிப்பு வரைக.

(i) கடனீட்டு வட்டி செலுத்துதல்

(ii) கடன் பத்திரத்தை லாப நஷ்டக்கணக்கிற்கு மாற்றுவது

Pass journal entries for

(i) Payment of debenture interest

(ii) Transfer of debenture interest to P/L A/c.

14. (அ) கீழ்க்கண்ட பரிவர்த்தனைகளின் பகிர்வின் அடிப்படையை வரைக

(i) வரி

(ii) காப்பீடு

(iii) தள்ளுபடி

(iv) தேய்மானம்

(v) விற்பனையாளர்களின் ஊதியம்

From the following, write the basis of apportionment.

(i) Tax

(ii) Insurance

(iii) Discount

(iv) Depreciation

(v) Salesmen remuneration

Or

(ஆ) இணைப்பதற்கு முன்னர் லாபம் அல்லது இழப்பைக் கண்டறியும் பல்வேறு முறைகளை விளக்குங்கள்.

Explain the methods of ascertaining profit or loss prior to incorporation.

15. (அ) 2004 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின்படி கடனாளிகள் ரூ. 12,000 மற்றும் வராக்கடன் ரூ. 300

சரிக்கட்டுதல் ஏதுமில்லை. இவை இறுதிக்கணக்கில் எவ்வாறு தோன்றும்.

The trial balance as on 31st March 2004 shows sundry debtors as ₹ 12,000 and bad debts as ₹ 300.

No adjustment given. Show how it will appear in final account.

Or

(ஆ) 2004, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வு கீழ்க்கண்ட விவரங்களைத் தருகிறது.

	பற்று	வரவு
	ரூ.	ரூ.
பற்பல கடனாளிகள்	40,800	—
வாராக்கடன் போக்கெழுதியது	1400	—

சரிக்கட்டுதல் : வாராக்கடன் ரூ. 800/- போக்கெழுது

சரிக்கட்டும் பதிவுகள் தந்து இவை இறுதிக் கணக்குகளின் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.

The trial balance as on 31st March 2004

	Dr.	Cr.
	Rs.	Rs.
Sundry debtors	40,800	—
Bad debts written off	1400	—

Adjustments : Write off ₹ 800/- as bad debts

Pass necessary a/c and balance sheet.

SECTION C — (3 × 10 = 30)

Answer any THREE questions.

16. பாரத் வரையறுத்த நிறுமம் ரூ. 4,00,000 அங்கீகரிக்கப்பட்ட முதலுடன் தோற்று விக்கப்பட்டது. அம்முதல் ரூ. 100 மதிப்புடைய பங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் 3000 பங்குகளை பின்வருமாறு செலுத்தத்தக்க வண்ணம் வெளியிட்டது.

விண்ணப்பங்களுடன் பங்கொன்றுக்கு - ரூ. 30

ஒதுக்கீட்டின் பொழுது பங்கொன்றுக்கு - ரூ. 20

முதலாவது அழைப்பு மீது பங்கொன்றுக்கு - ரூ. 25

இரண்டாவது அழைப்பு மீது பங்கொன்றுக்கு - ரூ. 25

இப்பங்குகளை பொது மக்கள் வாங்க ஒப்புக்கொண்டனர். மேலும் அனைத்து பணமும் பெறப்பட்டது. இவற்றை பதிவு செய்வதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

Bharat Ltd has an authorised capital of ₹ 4,00,000 divided into shares of ₹ 100 each

It offered to the public 3000 shares payable as follows :

On Application ₹ 30

On First call ₹ 25

On Allotment ₹ 20

On Second call ₹ 25

The shares were duly subscribed for by the public and all money was received. Pass journal entries.

17. ஒரு நிறுவனம் 10,000, 9% மீட்டெடுக்கக்கூடியது முன்னுரிமை பங்குகளை 100 ரூபாய் முழுமையாக செலுத்துகிறது. அந்நிறுவனம் டிசம்பர் 31, 2004 அன்று 10% பீரியமியத்தில் பங்குகளை மீட்டெடுக்க முடிவு செய்கிறது. நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் வெளியிட்டது.

(அ) 6000, சாதாரண பங்குகள் ரூ. 100 பங்கு ஒன்றிற்கு 10% முனைப்பத்தில்

(ஆ) 4000, 8% கடன்பத்திரம் ரூ. 100 ஒன்றிற்கு

வெளியிட்டது முழுமையாக சந்தா மற்றும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. மீட்பு முறையாக மேற்கொள்ளப்பட்டது. நிறுவனம் போதுமான லாபம் இருந்தது.

முதற்குறிப்பேடு குறிப்பு வரைக.

A company has 10,000, 9% redeemable preference shares of ₹ 100 each fully paid. The company decides to redeem the shares on 31st Dec. 2004 at a premium of 10%. The company makes the following issues.

(a) 6000, equity shares of ₹ 100 each at a premium of 10%

(b) 4000, 8% debentures of ₹ 100 each

The issue was fully subscribed and allotment were made. The redemption was duly carried out. The company has sufficient profits. You are required to give the necessary entries.

18. கடன் பத்திரம் மற்றும் பங்கிற்கு இருக்கும் வேறுபாடுகளை எழுதுக.

Distinction between Debenture and Share.

19. முன் மற்றும் பிந்தைய ஒருங்கிணைப்பு லாபங்களை கண்டறிவதில் உள்ள முறைகளை எழுதுக.

Explain the various methods of ascertaining profit or loss prior to incorporation.

20. கீழே தரப்பட்டுள்ள வியாபாரி ஒருவரின் இருப்பாய் விலிருந்து 2000 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாப நட்ட கணக்கையும், அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

விவரம்	பற்று ரூ.	செலவு ரூ.
விற்பனை		4,20,000
கொள்முதல்	1,05,000	
அச்ச செலவு	2500	
கூலி	77,500	
சம்பளம்	12,500	
தொடக்கச் சரக்கிருப்பு	2,25,000	
உள்தூக்குக் கூலி	8,800	
பொதுச் செலவுகள்	26,250	
வணிகக் குறி	5,000	
வரிகளும் வீதங்களும்	2,500	
முதல்		1,74,800
பெற்ற தள்ளுபடி		1,250
கடன்		1,75,000
கட்டடம்	2,00,000	
அறைகலன்	25,000	
இயந்திரம்	50,000	
ரொக்கம்	1,000	
வங்கி	30,000	
	<u>7,71,050</u>	<u>7,71,050</u>

சரிசெய்தல் :

- (அ) இறுதிச் சரக்கிருப்பு மதிப்பு ரூ. 3,20,000 என மதிப்பிடப்பட்டது
 (ஆ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ. 10,000
 (இ) முன் கூட்டிச் செலுத்தப்பட்ட வரிகளும், வீதங்களும் ரூ. 500.

From the following Trial Balance of a trader, make out a trading and profit and loss a/c and balance sheet as on 31st March 2000.

Particulars	Debit	Credit
	₹	₹
Sales		4,20,000
Purchases	1,05,000	
Printing charges	2500	
Wages	77,500	
Salaries	12,500	
Opening stock	2,25,000	
Carriage Inwards	8,800	
General expenses	26,250	
Trade marks	5,000	
Rates and Taxes	2,500	
Capital		1,74,800
Discount received		1,250
Loan		1,75,000
Buildings	2,00,000	
Furniture	25,000	
Machinery	50,000	
Cash	1,000	
Bank	30,000	
	<u>7,71,050</u>	<u>7,71,050</u>

Adjustments :

- The closing stock was valued at ₹ 3,20,000
- Outstanding salaries – 10,000
- Prepaid rates and taxes – 500.